1981 ஏப்ரல் 1]

அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்கும் வகையில் இந்தக் கால்வாயில் தண்ணீரைத் திருப்பி விடுவதற்கு எற்பாடு செய்ய அரசு முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கே. இராஜாமுகமது: தலைவரவர்களே, இந்தக் கிரிதமால் நதியைப் பொறுத்தவரையில் கரைபுரண்டோடுகின்ற வெள்ளத்தினால் ஏற்படும் ஆபத்துக்களை உணர்ந்து அதனுடைய போக்கிலே ஒரு பகுதியை மாற்றியமைக்கின்ற அந்த வகையிலேதான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதனால்தான் கிரிதமால் மற்றும் குண்டாறு படுகைக்குத் திருப்பி விடுகிறோம். அங்கேயிருந்தும் தண்ணீர் விவசாயத்திற்குச் செல்கிறது. அதாவது வெள்ளம் அதிகமாக வரக்கூடிய பகுதிகளில் இருக்கின்ற தண்ணீரைக் குறைவாக வரக்கூடிய மேட்டுப்பாங்கான பகுதிகள், வேறு பகுதிகளுக்குத் திருப்பி விடுகிறோம். அந்தத் தண்ணீரும் விவசாயத்திற்குப் பயன்படுகிறது; அதை அப்படியே தேக்கி வைப்பதில்லை. அதுதான் படுகையிலே திருப்பி விடப்படுகிறது என்று தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறேன்.

சிற்றார் பட்டணங்கால் நீர்த்திட்டத்திலிருந்து
தேங்காய்பட்டணத்திற்கு பாசன வசதி அளித்தல்.

*வினா எண். 586—திரு. இரா. தாமரைக்கனி: மாண்புமிகு நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பார்:—

(அ) குமரி மாவட்டத்திலுள்ள சிற்றார் பட்டணங்கால் நீர்த்திட்டத்தின் கீழ்வரும் பட்டணம் (தேங்காய் பட்டணம்) பகுதியை சென்றடையும் பிரிவுக்கு நீர்ப்பாசனத்திற்கான நீர்வழங்கப்படுகிறதா?

(ஆ) இல்லையென்றால் பாசனத் தீர்வை வசூலிக்கப்படுகின்றனவா?.

(இ) எப்பொழுது அந்த இடங்களுக்கு நீர்வசதி செய்து தரப்படும்?.

மாண்புமிகு திரு. கே. இராஜா முகமது: (அ) மற்றும் (ஆ) கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப் பாறை பெருஞ்சாணி, சிற்றாறு அணை I மற்றும் சிற்றாறுஅணை II ஆகிய இந்நான்கு நீர்த் தேக்கங்களிலும் சேர்ந்து, ஜூன் மாதம் முதல் நாளன்று குறைந்த பட்சம் 2,000 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருக்கும் பொழுது, பட்டணம் பகுதிக்கும் பாசனத்திற்கு தண்ணீர் விடப்படுகிறது. பாசனத்திற்கு தண்ணீர் விடாத காலங்களில் பாசனத் தீர்வை வசூலிப்பதில்லை.

(இ) இவ்விடங்களுக்கு மேற்கண்ட நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் இருப்பைப் பொறுத்து பாசனத்திற்கு நீர் வசதி தரப்படுகிறது.

திரு. இரா. தாமரைக்கனி : பேரவைத் தலைவரவர்களே பத்துகாணி மடையிலேயிருந்து இந்தச் சிற்றாா் உற்பத்தி யாகிறது. பட்டணங்கால் நீர்த் திட்டத்திற்குத் தேங்காய்பட்ட ணம் தண்ணீர் வரும்பொழுது அங்கே சிறு மலைக் குன்று களும், மணலும் அந்தக் கால்வாயில் மூடியிருப்பதால் விவசாயிகளுக்குத் தண்ணீர் சரியான முறையில் வருவது கிடையாது. ஆகவே, மாண்புமிகு அமைச்சரவர்கள் அந்தக் கால்வாயை இனிமேல் மராமத்து செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கே. இராஜாமுகமது : தலைவரவர்களே, மாண்புமிகு உறுப்பினர்கள் தெரிவித்ததைப்போல கால்வாயிலே மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படாத காரணத்தினாலே தான் தேங்காய்ப்பட்டணம், மற்ற பகுதிகளுக்குத் தண்ணீர் கொடுக்க முடியாத நிலைமை இருக்குமேயானால் அது நிச்சயமாகப் போக்கப்படும். ஆனால் இங்கே எனக்குக் கொடுக்கப் பட்டிருக்கின்ற குறிப்புகளின் படி 2,000 மில்லியன் கன அடி தண்ணீர் மேலே குறிப்பிட்ட நான்கு அணைகளிலே இருந்தால்தான் தேங்காய்பட்டணம் பகுதிக்குத் தண்ணீர் திறந்து விடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

திரு. இரா. தாமரைக்கனி : பேரவைத் தலைவரவர்களே, தண்ணீர் வராமலேயே, தூத்தூர், நீரோடி, கிராத்தூர் போன்ற இடங்களிலே விவசாயிகளிடமிருந்து தண்ணீர் தீர்வையை அதிகாரிகள் வசூல் செய்திருக்கிறார்கள். அவ்வாறு வசூல் செய்த தொகை திருப்பிக் கொடுக்கப்படுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. கே. இராஜாமுகமது : தலைவரர்களே, அரசு இதிலே மிகத் தெளிவாக உத்தரவு கொடுத்திருக்கிறது. பாசனத்திற்குத் தண்ணீர் விடாத காலங்களில் பாசனத் தீர்வை வசூலிப்பதில்லை; வசூலிக்கக் கூடாது. மாண்புமிகு உறுப்பினரவர்கள் ஏதோ வசூலிக்கப்பட்டிருப்பதாகச் சொல் கிறார்கள். அதைப்பற்றித் தனியாக எழுதிக் கொடுப்பார் களேயானால் அரசு அதுகுறித்து விசாரணை செய்யும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. மி. வின்செண்ட் : பேரவைத் தலைவர் அவர்களே, வறட்சியின் காரணமாக குமரி மாவட்டத்தில் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் பயிராகவில்லை. பயிராகாத நிலங்களுக்கு நில வரி வசூலிக்க மாட்டோம் என அரசு உறுதி தருமா?

1981 ஏப்ரல் 1]

மாண்புமிகு திரு. கே. இராஜாமுகமது : தலைவர் அவர்களே, பாசனத்திற்குத் தண்ணீர் விடாத காலங்களில் பாசனத் தீர்வை வசூலிக்கப்பட மாட்டாது. அதிலே அரசு உறுதியாக இருக்கிறது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினா. எண்கள் 587, 588 இரண்டும் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. திரு. எம். சின்னசாமி, திரு. இரா. தாமரைக்கனி, திரு. வெ. அரங்கராசன்—மாண்புமிகு தொழில் அமைச்சர்.

திரு. என். எஸ். வி. சித்தன் : பாய்ன்ட் ஆஃப் ஆர்டர். ஒரு உறுப்பினருக்கு இரண்டு கேள்விகள்தான் அனுமதிக்கப் படும் என்று நீங்கள் ஒரு விதியைச் சொன்னீர்கள். ஆனால், இன்றையதினம் 3 கேள்விகள் ஒரு உறுப்பினருக்கு வந்திருக் கிறது. அப்படியானால் அந்த விதியைத் தளர்த்தி விட்டீர் களா? இனிமேல் 3 கேள்விகள் எடுக்கப்படுமா?

மாண்புமிகு பேரவைத் தலைவர் : இது திரு. சின்னசாமியினு டைய கேள்வி. அதோடு, திரு. தாமரைக்கனியும் அக்கேள்வி யைக் கொடுத்திருப்பதால் அவரது பெயரையும் சேர்த்திருக்கிறார் கள், போலிருக்கிறது.

திரு. என். எஸ். வி. சித்தன் : அதை வரவேற்கிறேன். அந்தமாதிரி சேர்த்துக் கொடுங்கள் என்று சொல்கிறேன். (குறுக்கீடுகள்).

மாண்புமிகு பேரவைத் தலைவர் : இதிலே திரு. சின்ன சாமியினுடைய பெயர் மட்டும் வைக்கப்படுகிறது, திரு. தாமரைக்கனியினுடைய பெயர் நீக்கப்படுகிறது.

திரு. என். எஸ். வி. சித்தன் : I should not be mistaken. That is not my point இனிமேல் இதுபோல் மற்றவர்கள் பெயரையும் சேர்க்கலாம் என்று சொன்னேனே தவிர, இருப்பதை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஏனென்றால் நானும் நிறையக் கேள்விகளைக் கேட்டிருக்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : இப்பொழுது இருக்கிற முறையைக் காப்பாற்றினால் போதும். இன்னும் மூன்று மூல வினாக்கள் உள்ளன, 2 குறுகிய கால வினாக்கள் உள்ளன. மணி 10 ஆகப்போகிறது. யாரைக் கூப்பிட்டாலும், என்னைக் கூப்பிடவில்லையென்று சொல்கின்றார்கள். உறுப்பினர் தயவு செய்து உட்கார வேண்டும்.